

சூழற்கேற்ப ஊக்கமுடைமையைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் மனவுணர்வுகளை தெரிவு செய்க.

சூழல்கள்	நன்மை	மனவுணர்வு
1 அண்டை அயலாரோடு இணைந்து மறுசுழற்சி திட்டத்தில் பங்கெடுத்தல்.		
2 அண்டை வீட்டுச் சிறுவர்களோடு இணைந்து ஊக்கத்துடன் குழு முறையில் மீள்பார்வை செய்தல்.		
3 வசிப்பிட இளைஞர்கள் துடிப்புடன் சடுகுடு போட்டியில் கலந்து கொள்ளுதல்.		
4 வசிப்பிட சிறுவர்கள் அறிவியல் ஆராய்ச்சி போட்டியில் ஊக்கத்துடன் பங்கெடுத்தல்.		
5 வசிப்பிடத்தின் தூய்மையைப் பேண அனைவரும் ஊக்கத்துடன் ஈடுபடுதல்.		